

Date: 01.06.2022

To

BSE Limited
PhirozeJeejeebhoy Towers,
Dalal Street,
Mumbai – 400001

Scrip Code: 539216

Dear Sir,

Subject: Newspaper publications of extract of audited financials (standalone and consolidated) for the quarter and year ended 31st March 2022 under Regulation 47 (1) (b) of SEBI (Listing Obligation and Disclosures Requirement) Regulations, 2015.

This is to inform you that pursuant to the captioned Regulation 47 (1) (b) of SEBI (Listing Obligation and Disclosures Requirement) Regulations, 2015 please find attached the newspaper cutting of extract of audited financials (standalone and consolidated) for the quarter and year ended 31st March 2022 published on 01st June, 2022 in Business Standard and Tamil Murasu.

Kindly take the same on your record.

Thanking you,
yours faithfully,

For Garment Mantra Lifestyle Limited



Lakshmi Priya. K
Company Secretary
Membership No: A36135



VISCO TRADE ASSOCIATES LIMITED	
CIN: L57339WB1983PLC035628, Registered Office: 1, British Indian Street, Old Building, 1st Floor, Room No. 109, Kolkata- 700 069, Tel. No.: 033 40076175, Email: tradevisco@gmail.com, Website: www.viscotradeassociates.in	
Recommendations of the Committee of Independent Directors ("IDC") under Regulation 26(7) of the Securities and Exchange Board of India (Substantial Acquisition of Shares and Takeovers) Regulations, 2011 and subsequent amendments thereto ("SEBI (SAST) Regulations") of M/s. Visco Trade Associates Limited ("VTAL" or the "Target Company") in relation to the Open Offer ("Offer") made by M/s. Golden Goenka Credit Private Limited and Mr. Rajeev Goenka (hereinafter collectively referred to as the "Acquirers") to the public shareholders of the Target Company under Regulation 3(1) and 4 of the SEBI (SAST) Regulations.	
Date	31.05.2022
Name of the Target Company	Visco Trade Associates Limited
Details of the Offer pertaining to Target Company	This Open Offer is being made by the Acquirers pursuant to Regulation 3(1) and 4 of the SEBI (SAST) Regulations for the acquisition of 1790484 (Seventeen Lakhs Ninety Thousand Four Hundred Eighty-Four) fully paid-up equity shares of Rs. 10/- each, representing 37.28% of the fully paid-up equity and voting share capital of the Target Company at a price of Rs. 37.50 (Rupees Thirty-Seven and Fifty Paise Only) per equity share, payable in cash in terms of the SEBI (SAST) Regulations.
Name(s) of the Acquirers and PACs with the Acquirers	M/s. Golden Goenka Credit Private Limited and Mr. Rajeev Goenka are the Acquirers. There is no Person Acting in Concert with the Acquirers.
Name of the Manager to the offer	VC Corporate Advisors Private Limited
Members of the Committee of Independent Directors ("IDC")	Chairman: Mr. Niranjan Kumar Choraria Member: Ms. Anju Gupta
IDC Member's relationship with the Target Company (Director, Equity shares owned, any other contract / relationship), if any	All IDC Members are the Independent Directors of the Target Company. Except for being Directors of the Target Company, they have no other relationship with the Target Company. They do not hold any equity shares in the Target Company.
Trading in the Equity shares/other securities of the Target Company by IDC Members	No trading has been done by the IDC Members in the equity shares/ other securities of the Target Company since their appointment.
IDC Member's relationship with the Acquirers (Director, Equity shares owned, any other contract / relationship), if any.	None of the IDC Members have any relationship with the Acquirers.
Trading in the Equity shares/other securities of the Acquirers by IDC Members	Not Applicable
Recommendation on the Open offer, as to whether the offer, is or is not, fair and reasonable	Based on the review of the Public Announcement, the Detailed Public Statement, the Corrigendum to the DPS and Letter of Offer issued by the Manager to the Offer on behalf of the Acquirers, the IDC Members believe that the Open Offer is fair and reasonable.
Summary of reasons for recommendation	IDC believes that the Offer is fair and reasonable on the basis of the following: IDC has reviewed the Public Announcement (PA) dated 27.01.2022, Detailed Public Statement (DPS) dated 03.02.2022, Draft Letter of Offer (DLOF) dated 10.02.2022, the Corrigendum to the DPS published on 23.05.2022 and Letter of Offer (LOF) dated 23.05.2022. IDC has taken into consideration the following for making this recommendation: - The shares are frequently traded on the BSE Limited. - The Offer Price of Rs. 37.50 is higher than the price paid by the Acquirers in Share Purchase Agreement to the Sellers. - The Offer Price is in compliance with the parameters as set out in Regulation 8(2) of the SEBI (SAST) Regulations 2011. - Based on the review of the aforementioned documents the members of the IDC are of the view that the Offer Price is in line with the parameters prescribed in the SEBI (SAST) Regulations. However, it is advised to the shareholders to independently evaluate the open offer price vis-à-vis current share price and take an informed decision before participating in the Open Offer.
Details of Independent Advisors, if any.	None
Any other matter to be highlighted	No
To the best of our knowledge and belief, after making proper enquiry, the information contained in or accompanying this statement is, in all material respect, true and correct and not misleading, whether by omission of any information or otherwise, and includes all the information required to be disclosed by the Target Company under the SEBI (SAST) Regulations.	
For Visco Trade Associates Limited Sd/- Niranjan Kumar Choraria DIN: 03626290 Chairman- Committee of Independent Directors	
Place: Kolkata Date: 31.05.2022	

GARMENT MANTRA LIFESTYLE LIMITED													
CIN: L18101T2Z011PLC017586													
No.15, Murthys Plaza, Kariagounder Street, Khaderpet, Tirupur-641601. Tel No: +91-0421 2231896, +91-0421 2357140 E-Mail: info@junctionfabrics.in													
EXTRACT OF AUDITED FINANCIALS FOR THE QUARTER AND YEAR ENDED 31ST MARCH, 2022 (₹ Amount in Lakhs)													
S. No.	Particulars	Standalone						Consolidated					
		Quarter Ended		Year to Date		Year Ended		Quarter Ended		Year to Date		Year Ended	
		31.03.22	31.12.21	31.03.21	31.03.22	31.03.21	31.03.21	31.03.22	31.12.21	31.03.21	31.03.22	31.03.21	31.03.21
		(Unaudited)	(Unaudited)	(Audited)	(Audited)	(Audited)	(Audited)	(Unaudited)	(Audited)	(Audited)	(Audited)	(Audited)	
1.	Total Income	2767.70	3196.19	4686.85	10410.55	10646.30	10646.30	5604.98	5750.07	5839.88	20411.45	16788.70	16788.70
2.	Net Profit/(Loss) (before tax exceptional and/or Extraordinary items)	(396.27)	261.50	393.23	196.22	752.05	752.04	(528.07)	446.29	404.78	455.99	1098.54	1098.54
3.	Exceptional items (Net)	0.07	-	-	0.07	-	-	0.07	-	-	0.07	-	-
4.	Net Profit/(Loss) after tax (after exceptional and/or Extraordinary items)	(289.64)	193.51	275.60	148.80	546.59	546.58	(369.72)	334.77	278.01	358.48	785.08	785.08
5.	Net Profit/(Loss) after tax from continuing operation (after exceptional items)	(289.64)	193.51	275.60	148.80	546.59	546.58	(369.72)	334.77	278.01	358.48	785.08	785.08
6.	Net Profit/(Loss) after tax from discontinued operations (Net of Tax expenses)	-	-	-	-	-	-	-	-	-	-	-	-
7.	Net Profit/(Loss) after tax from continuing and Discontinued operation (after exceptional items)	(289.64)	193.51	275.60	148.80	546.59	546.58	(369.72)	334.77	278.01	358.48	785.08	785.08
8.	Total Comprehensive Income for the period	(168.97)	193.51	387.40	269.47	658.38	658.38	(341.31)	334.77	266.66	386.89	773.73	773.73
9.	Paid up equity Share Capital (Face Value Rs.10/-)	1003.84	1003.84	1003.84	1003.84	1003.84	1003.84	1003.84	1003.84	1003.84	1003.84	1003.84	1003.84
10.	Earnings per share(of Rs.10/- each) Basic and diluted(Rs)	-1.68	1.93	2.75	1.48	6.76	6.76	(3.40)	3.33	3.44	3.85	9.71	9.71

The above is an extract of the detailed format of quarter and year ended financial results filed with the Stock Exchanges under Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the financial results is available on the Stock exchange website www.bseindia.com and Company's website www.garmentmantra.com

Place : Tirupur
Date : 31.05.2022

By order of the Board
-SD-
Prem Aggarwal
Managing Director, DIN No: 02050297

GUJARAT STATE ELECTRICITY CORPORATION LTD.
Vidyut Bhavan, Race Course, Vadodra, India - 390007.
Ph. 91-265-6612133, Fax: 91-265-2341588
E-mail: ceppn.gsecl@gmail.com Website: www.gsecl.in
CIN: U40100GJ1993SGC019858

Tender No : PP/RE/WIND/GUVNL/100 MW

The Chief Engineer (P&P), Gujarat State Electricity Corporation Limited invites tender for "Bid for Engineering, Supply, Procurement, Installation, Commissioning, Comprehensive O&M of 100 MW (+5%) Wind Power Project at the suitable site(s) in the state of Gujarat."

No	Particulars	Date & Time
1	Last date for submitting Pre bid query	01.06.2022
2	Pre-Bid Meeting :	03.06.2022 (Off line)
3	Online bid submission	12.06.2022 16.00
4	Physical bid submission	12.06.2022 17.00

(Contact details : Sh P R Chaudhary: 99252 08847 & Sh Ujit Shukla: 9687663082)

Note: Be remained updated with above Web Sites for any notices/ amendments/ clarifications etc. till opening of Tender.

Sd/- (D M Jethva) Chief Engineer (P&P)
Gujarat State Electricity Corporation Limited

JAYANT AGRO-ORGANICS LIMITED												
Leadership through Innovation												
CIN: L24100MH1992PLC066691												
Regd. Off: 701, Tower "A", Peninsula Business Park, Senapati Bapat Marg, Lower Parel (West), Mumbai 400 013												
Email: investors@jayantagro.com, Website: www.jayantagro.com Phone: 022-40271300, Fax: 022-40271399												
EXTRACT OF AUDITED STANDALONE FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31 ST MARCH, 2022 (₹ In Lakhs)												
Sr. No.	Particulars	Quarter Ended			Year Ended							
		31.03.2022	31.12.2021	31.03.2021	31.03.2022	31.03.2021						
		(Audited)	(Unaudited)	(Unaudited)	(Audited)	(Audited)						
1	Total income	29,927.32	27,945.20	21,474.29	1,08,907.14	67,777.74						
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	2,831.48	2,611.14	2,565.18	10,355.47	4,493.76						
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	2,831.48	2,611.14	2,565.18	10,355.47	4,493.76						
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	2,136.64	1,925.77	1,942.89	7,700.19	3,360.12						
5	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)	2,069.27	1,979.36	1,816.06	7,688.67	3,863.25						
6	Equity Share Capital	1,500.00	1,500.00	1,500.00	1,500.00	1,500.00						
7	Reserves (excluding Revaluation Reserve as shown in the Balance Sheet)	-	-	-	37,165.14	29,776.47						
8 (i)	Earnings Per Share (before extraordinary items) (Face Value of Rs. 5/- each)											
	Basic :	7.12	6.42	6.48	25.67	11.20						
	Diluted:											
8 (ii)	Earnings Per Share (after extraordinary items) (Face Value of Rs. 5/- each)											
	Basic :	7.12	6.42	6.48	25.67	11.20						
	Diluted :											

EXTRACT OF AUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31 ST MARCH, 2022 (₹ In Lakhs)												
Sr. No.	Particulars	Quarter Ended			Year Ended							
		31.03.2022	31.12.2021	31.03.2021	31.03.2022	31.03.2021						
		(Audited)	(Unaudited)	(Unaudited)	(Audited)	(Audited)						
1	Total income	59,403.43	71,280.55	48,466.18	2,59,072.51	1,64,021.89						
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	3,332.36	3,089.38	3,280.53	12,397.26	7,056.12						
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	3,332.36	3,089.38	3,280.53	12,397.26	7,056.12						
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	2,527.00	2,283.42	2,430.36	9,238.75	5,264.05						
5	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)	2,528.78	2,349.12	2,237.18	9,257.26	6,056.47						
6	Equity Share Capital	1,500.00	1,500.00	1,500.00	1,500.00	1,500.00						
7	Reserves (excluding Revaluation Reserve as shown in the Balance Sheet)	-	-	-	45,136.90	36,567.71						
8 (i)	Earnings Per Share (before extraordinary items) (Face Value of Rs. 5/- each)											
	Basic :	8.11	7.32	7.70	29.53	16.00						
	Diluted:											
8 (ii)	Earnings Per Share (after extraordinary items) (Face Value of Rs. 5/- each)											
	Basic :	8.11	7.32	7.70	29.53	16.00						
	Diluted :											

Notes

- The above is an extract of the detailed format of Standalone and Consolidated Financial Results for the quarter and year ended on 31st March, 2022 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of standalone and consolidated results of the Company for the quarter and year ended 31st March, 2022 are available to the investors at websites and www.nseindia.com.
- The above results were reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors at their meetings held on May 30, 2022.

For Jayant Agro-Organics Limited
Sd/-
Abhay V. Udeshi
Chairman
DIN : 00355598

Place - Mumbai
Date - May 30, 2022

KRYPTON INDUSTRIES LTD.												
CIN: L25199WB1990PLC048791												
Redg. Office : Plot No.31 & 32, Falta Special Economic Zone, Sector - 1, 24 Parganas (S) Pin - 743-504												
Head Office : 410, Vardaan Building, 25A, Camac Street, Kolkata - 700 016, Email id: krypton@kryptongroup.com												
EXTRACTS OF THE AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31.03.2022												
₹ in Lakhs												
PARTICULARS	STANDALONE					CONSOLIDATED						
	QUARTER ENDED 31.03.2022	QUARTER ENDED 31.12.2021	QUARTER ENDED 31.03.2021	YEAR ENDED 31.03.2022	YEAR ENDED 31.03.2021	QUARTER ENDED 31.03.2022	QUARTER ENDED 31.12.2021	QUARTER ENDED 31.03.2021	YEAR ENDED 31.03.2022	YEAR ENDED 31.03.2021		
	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)	(Audited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)	(Audited)		
1	Total Income from Operations	1,739.74	1,109.58	1,107.45	4,460.15	3,285.24	1,773.15	1,184.95	1,508.46	4,762.34	4,498.52	
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and Extraordinary items #)	391.84	50.34	9.85	503.46	18.28	392.73	46.73	(109.55)	482.11	215.18	
3	Net Profit / (Loss) for the period before Tax (after Exceptional and Extraordinary items #)	413.35	50.34	9.85	140.82	18.28	414.24	46.73	(109.55)	119.47	215.18	
4	Net Profit / (Loss) for the period after Tax (after Exceptional and Extraordinary items #)	374.39	46.34	5.25	89.86	25.68	375.28	38.93	(92.77)	68.51	188.22	
5	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and other Comprehensive Income (after Tax))	374.27	46.34	5.96	89.74	26.39	373.71	41.43	(76.92)	72.20	185.39	
6	Equity Share Capital	1,469.71	1,469.71	1,469.71	1,469.71	1,469.71	1,469.71	1,469.71	1,469.71	1,469.71	1,469.71	
7	Reserves excluding Revaluation Reserve as shown in the Balance Sheet on previous accounting year	-	-	-	1,410.22	1,320.48	-	-	-	1,518.88	1,445.01	
8	Earnings per Share (for continuing and discontinued operations) (Face Value of ₹10/- each) Basic & Diluted (*Not Annualised)	*2.55	*0.32	*0.04	0.61	0.18	*2.55	*0.27	*(0.63)	0.48	1.17	

Notes:

(1) The above is an extract of the detailed format of Quarterly/Yearly Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly/ Annual Financial Results are available on Stock Exchange Websites (www.bseindia.com) and on the Company's Website (www.kryptongroup.com).

for & on behalf of the Board
(JAY SINGH BARDIA)
Managing Director
DIN: 00467932

Place : Kolkata
Date : 30.05.2022

Asian Hotels (East) Limited
CIN No. L15122WB2007PLC162762
Regd. Office: Hyatt Regency Kolkata,
JA-1, Sector-III, Salt Lake City, Kolkata 700 106, W.B., India
Phone: 033 6820 1344/46, Fax: 033 2335 8246,
Email ID: investorrelations@ahleat.com ; Website: www.ahleat.com

NOTICE TO SHAREHOLDERS

Transfer of Equity Shares to Investor Education and Protection Fund (IEPF)

Notice is hereby given that pursuant to the provisions of Section 124(6) of the Companies Act, 2013 read with Rule 6 of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 as amended from time to time ("the Rules"), the unclaimed dividend for the financial year ended 31st March, 2015 and the corresponding equity shares of the Company in respect of which dividend remained unclaimed/unpaid for seven consecutive years will be due for transfer to the IEPF on 5th September, 2022.

The concerned shareholders whose shares are liable to be transferred to IEPF must take note that (i) individual communication in this regard has already been sent to your latest registered address and relevant details in this regard is available on the Company's website www.ahleat.com, (ii) The original share certificate(s) registered in your name will stand automatically cancelled and be deemed non-negotiable.

If no valid claim is received on or before 25th August, 2022 the Company will proceed to transfer the liable equity shares and the unclaimed dividend for the financial year ended 31st March, 2015 in favour of IEPF authority without any further notice. Shareholders may note that after the transfer of shares any corporate benefit arising out of such shareholding in the Company shall also be credited in favour of IEPF and the voting rights on such shares shall remain frozen till the rightful owner claims the shares.

Shareholders may also note that no claim shall lie against the Company in respect of the unclaimed dividend and shares transferred to IEPF. Shareholders can claim the equity shares along with the dividend(s) from the IEPF Authority by following the guidelines as specified in Rule 7 of the IEPF Rules, details of which are available at the IEPF website www.iefp.gov.in.

In case of any queries/clarifications on the subject matter and the Rules, shareholders must contact.

The Company's Registrar and Transfer Agents at M/s KFin Technologies Limited (Erstwhile Kfin Technologies Private Limited), Mr. D. Suresh Babu, Selenium Building, Tower-B, Plot No 31 & 32, Financial District, Nanakramguda, Serilingampally, Hyderabad, Rangareddy, Telangana India - 500 032. Tel.: 040- 7961 1000; Fax: 040-6716 1553; Toll Free No. :- 1800 309 4001; Email: einward.ris@kfinetech.com.

For Asian Hotels (East) Limited
Sd/-
Saumen Chatterjee
Chief Legal Officer &
Company Secretary

Place: Kolkata
Date: 31st May, 2022


CUPID LIMITED

**Manufacturer & Exporter of
Male Condom, Female Condoms,
Water Based Lubricant and
In Vitro Diagnostics (IVD)**

A-68, M.I.D.C.(Malegaon), Sinnar,
Nashik-422 113, Maharashtra, India,
Tel No.: + 91 2551 230280 / 230772,
Fax:+ 91 2551 230279
CIN No.: - L25193MH1993PLC070846
E-mail: cs@cupidlimited.com
Website: www.cupidlimited.com

Our New Product


CupisURE

PREGNANCY HCG TEST KIT
For In Vitro Diagnostic Use Only
IVD

EXTRACT OF AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31st MARCH, 2022						
(Rs. in Lacs except EPS)						
SR. No.	PARTICULARS	QUARTER ENDED			YEAR ENDED	
		31.03.2022	31.12.2021	31.03.2021	31.03.2022	31.03.2021
		(Audited)	(Unaudited)	(Audited)	(Audited)	(Audited)
1	Total income	3,242.62	3,698.14	4,169.69	13,704.73	14,890.03
2	Net Profit for the period (before Tax, Exceptional and Extraordinary items)	676.62	369.59	836.29	2,452.10	3,820.10
3	Net Profit for the period before tax (after Exceptional and Extraordinary items)	676.62	369.59	836.29	2,452.10	3,820.10
4	Net Profit for the period after tax	418.85	249.39	647.48	1727.94	2,898.34
5	Total Comprehensive Income for the period	430.83	249.39	630.24	1733.81	2,872.13
A	Paid up Equity Share Capital	1,333.80	1,333.80	1,333.80	1,333.80	1,333.80
B	Reserves excluding Revaluation Reserve as per balance sheet	-	-	-	12,884.79	11,751.21
C	Earnings Per Share (Face Value of Rs. 10/- each)					

